



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1993 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய
(திருத்தச்) சட்டம்**

(1993, மார்ச் மாதம் 31 ஆந் தேதியன்று அத்தாட்சிப்படுத்தப்பட்டது).

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1993, ஏப்பிரல் மாதம் 02 ஆந் தேதி இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த
மானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1993 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, ஊழியர் நம்பிக்கைப்
பொறுப்பு நிதிய (திருத்தச்) சட்டம்.

[1993, மார்ச் மாதம் 31 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ. — ஒ. 64/90

1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு
நிதியச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாய சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுதல் :—

1. இச்சட்டம், 1993 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, ஊழியர்
நம்பிக்கைப் பொறுப்பு நிதிய (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்
டப்படலாம்.

கருக்கப்
பெயர்.

2. (இதனகத்துப்பின்னர் "முதன்மைச்சட்டவாக்கம்" எனக் குறிப்பிடு
செய்யப்படும்) 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க, ஊழியர் நம்பிக்கைப்
பொறுப்பு நிதியச் சட்டத்தின் 23 ஆம் பிரிவு, அப்பிரிவின் 2 ஆம் உட்பிரி
வில், அவ்வுட்பிரிவின் இறுதியில் பின்வரும் காப்பு வாசகத்தைச் சேர்த்
துக்கொள்வதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

1980 ஆம்
ஆண்டின்
46ஆம்
இலக்கச்
சட்டத்தின்
23ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

"ஆயின் பந்திகள் (ii), (iv) என்பவற்றிற் குறிப்பிடு செய்யப்படாத
ஏதேனும் சேவையில் ஊழியர் ஒருவரால் வகிக்கப்பட்ட ஓய்வூதியம்
பெறற்பாலதல்லாத பதவியொன்று, எந்தத் தேதியன்று அவர் முதலில்
ஓய்வூதியம் பெறற்பாலதல்லாத பதவியில் தொழிலில் அமர்த்தப்பட்ட
டாரோ, அந்தத் தேதியிலிருந்து பயனாகும் வகையில் ஓய்வூதியம் பெறற்
பாலதான பதவியாக்கப்படுமிடத்து, எந்தத் தேதியன்று பதவியானது
ஓய்வூதியம் பெறற்பாலதானதாக்கப்பட்டதோ அந்தத் தேதியன்று அந்த
ஊழியரின் தனிப்பட்ட கணக்கில் வரவிருக்கின்ற உதவு தொகைப்பணம்
அவரது தொழில்துறாருக்கு மீளளிக்கப்படுதல் வேண்டும்."

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 25ஆம் பிரிவு, அப்பிரிவின் (3) ஆம்
உட்பிரிவை உடனடுத்து, பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன்
மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 25ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

"(3அ) இச்சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் பெயர் குறித்த நிய
மணம் எதுவும் செய்யாதவிடத்தும், அத்தகைய உறுப்பினர் ஊழியர்
சகாயநிதியச் சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்ட ஊழியர் சகாயநிதியத்
தின் அல்லது அச்சட்டத்தின்கீழான அங்கீகரிக்கப்பட்ட சகாய நிதிய
மொன்றின் உறுப்பினர் ஒருவராகவும் இருக்குமிடத்து அச்சட்டத்தின்
கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின்கீழ் பெயர் குறித்து நியமிக்கப்
பட்ட எவரேனும் நியமித்தல், சட்டத்தின்கீழ் நியமித்தர் ஒருவராகக்
கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், இச்சட்டத்தின் ஏற்பாடுகள் அந்
நியமித்தர் தொடர்பில் ஏற்றமாற்றங்களுடன் ஏற்புடையதாலும்
வேண்டும்."

முதன்மைச்
சட்டவாக்கத்
தில் 37அ
என்னும்
புதிப பிரிவை
உப்புருத்தல்.

4. பின்வரும் புதிய பிரிவானது 37 ஆம் பிரிவை உடனடுத்து இத்தால்
உப்புருத்தப்படுகின்றதென்பதுடன், முதன்மைச் சட்டவாக்கத்தின் 37அ
என்னும் பிரிவாக அது பயனுறுதலும் வேண்டும் :—

“தவணை தவ
றும் தொழில்
தருநர்கள்
மீது மிகைவரி
விதித்தல்.

37அ. இச்சட்டத்தினால் அல்லது அதன்கீழ் ஆக்
கப்பட்ட ஏதேனும் ஒழுங்குவிதியின்கீழ் அல்லது
உதவுதொகைகள் தொடர்பான விபரத்திரட்டொன்
றைக் கொடுத்துதவும்படி. சபையினால் வழங்கப்பட்ட
ஏதேனும் பணிப்பினால் தேவைப்படுத்தப்பட்டுள்ள
வரான தொழில்தருநரொருவர், அதனகத்துக் குறித்
துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள்ளாக, இந்த விபரத்
திரட்டைக் கொடுத்துதவத் தவறியுள்ளவிடத்து, அல்
லது செம்மையற்ற அல்லது குறைபாடான விபரத்
திரட்டொன்றைக் கொடுத்துதவியுள்ளவிடத்து அத்து
டன் அக்காலப்பகுதிக்குள் விபரத்திரட்டை அல்லது
விடயத்திற்கேற்றாற்போன்று செம்மையான அல்
லது பூரணமான விபரத்திரட்டைக் கொடுத்துதவத்
தவறியமைக்கான காரணத்தை சபையின் அல்லது
அதன் சார்பில் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஒரு
வரின் நிரூபிக்கும் விளங்கப்படுத்த இயலாதுள்ள
விடத்து, எந்தக் கடைசித் தேதியன்று அல்லது
அதற்கு முன்னர் விபரத்திரட்டு வருமதியாக உள்
ளதோ அந்தத் தேதியிலிருந்து முறையாகப் பூர்த்தி
செய்யப்பட்ட அல்லது செம்மையான திரட்டொன்று
பெற்றுக்கொள்ளப்பட்ட தேதிவரையிலான, ஒவ்வோர்
பூர்த்தியாக்கப்பட்ட மாதத்திற்கும், அல்லது அதன்
ஏதேனும் பாகத்திற்கு, விபரத்திரட்டு தொடர்பு
றுகின்ற உதவுதொகையின் ஒரு சதவீத மிகைவரி
யொன்றை அவர் நிதியத்துக்குச் செலுத்துவதற்கு
ஆளாதல் வேண்டும்.”

முதன்மைச்
சட்டவாக்கத்
தில் 44ஆம்
பிரிவைத்
திருத்தல்.

5. ஆயிரத்துத் தொளாயிரத்து என்பத்தெட்டாம் ஆண்டின் 47 ஆம்
இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறாக முதன்மைச் சட்டவாக்கத்
தின் 44 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு மேலும் திருத்தப்படுகின்
றது:—

(1) “உழைப்புகள்” என்பதன் வரைவிலக்கணத்திற்குப் பதிலாகப்
பின்வரும் வரைவிலக்கணத்தை இடுவதன் மூலமும்:—

“உழைப்புக்கள்” என்பது —

(அ) கூலிகள், சம்பளம், அல்லது கட்டணங்கள்;

(ஆ) வாழ்க்கைச் செலவுப்படி, விசேட வாழ்க்கைப்படி,
அத்துடன் வேறு எவையேனும் அவை போன்ற
படிகள்;

(இ) விடுதலை நாட்கள் தொடர்பான கொடுப்பனவுகள்;

(ஈ) ஊழியர் சகாய நிதியத்தின்கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில்களில் தொழில்தருநரால் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஏதேனும் சமைக்கப்பட்ட அல்லது சமைக்கப்படாத உணவின் செலவுதொகை அத்துடன் அவ்வாறு அளிக்கப்பட்ட ஏதேனும் உணவின் தயாரிப்பில் அல்லது கலப்பில் பயன்படுத்தப்படும் ஏதேனும் அத்தகைய பொருளின் செலவு தொகை, தொழில் ஆணையாளருக்கான மேன்முறையீட்டுக்கு அமைந்ததாக தொழில்தருநரால் மதிப்பிடப்படும் அத்தகைய மேன்முறையீட்டில் அவரது தீர்மானம் இறுதியாதல் வேண்டும்.

(உ) சாப்பாட்டுப்பாடிகள்; அத்துடன்

(ஊ) ஊழியர் சகாயநிதியச் சட்டத்தின்கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளால் விதித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய வேறு வகையான ஊழியம்;

(2) "தொழில்தருநர்" என்னும் சொல்லின் வரையிலக்கணத்தில் உள்ள "கம்பெனி, கூட்டுத்தாபனம் அல்லது தொழிற்சங்கம்" என்னும் சொற்களுக்குப் பதிலாக, "கம்பெனி, கூட்டுத்தாபனம், உள்ளூர்திகார சபை அல்லது தொழிற்சங்கம்" என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

6. இச்சட்டத்தின் சிங்கள உரையும், தமிழ் உரையும் இடையே ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்பல் வேண்டும்.

ஒவ்வாமை
ஏற்படும்
பட்சத்தில்
சிங்கள
உரை
மேலோங்கி
நிற்பல்.